



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

විළංගකස් සන්නායක තොසලිසක් කුඩා යරු බැංක් මාන්‍ය පත්‍රිකා අති විශේෂමානතු

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது இலங்கை மக்கிய வங்கியின் அறிவிக்கல்கள்

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம்

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கு இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 106(1) மற்றும் 31(2) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 105 ஆம் பிரிவின் கீழ் அக்கப்பாட விதிகள்.

முனைவர் பி. நந்தலால் வீரசிங்க,
நாணய கொள்கைச் சடபயின் தலைவரும்
இலங்கை மக்கிய வங்கியின் அளுநரும்.

இலங்கை மத்திய வங்கி,
கொழும்பு,
2024 நவூம்பர், 26.

இலங்கை மக்கிய வங்கியினால் அக்கப்பட்ட விகிகள்

1. இவ்விதிகள் “2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கியின் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் மீதான விதிகள்” என எடுத்துக்காட்டப்படுதல் வேண்டும்.
 2. இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சடையானது 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிக் கூட்டத்தின் 31(2) ஆம் ஏற்பாடுகளின் நியதிகருக்கமைய செயற்பட்டு, மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை சமிக்கஞ்பப்படுத்தி தொழிற்பாடுக்கும் நோக்கத்திற்காக ஓரிரவு கொள்கை வீதத்தின் அறிமுகப்படுத்தலுடன் 2024 நவெம்பர் 27 ஆந் திங்கதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளுக்கு தொழிற்பாட்டு ரீதியான மாற்றங்களை இத்தால் அறிமுகப்படுத்துகின்றது.



2A I කොටස : (I) හේදය - තු ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ අති විශේෂ ගැසට් පත්‍රය - 2024.11.26
පැවත්ති I : නොතුත් (I) - මූල්‍යාකෘති සන්නායාක සෞක්‍රෑලිසික ක්‍රියාරාක බෝර්ත්තුමාණප පත්තිරිණක - අති බිශෝප්‍යමාණත්‍රි - 2024.11.26

3. மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை உத்தியோகபூர்வமாக குறித்துக்காட்டி தொடர்பூட்டுவதற்கும் அவசியப்படுகின்றவாறும் அவசியப்படுகின்ற போதும் நாணயக் கொள்கைச் சபையின் மூலம் ஓரிரவு கொள்கை வீதம் காலமுறையாக மீளாய்வு செய்யப்பட்டு சீராக்கப்படலாம்.

4. துணைநில் வைப்பு வசதி வீதமும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதமும் நாணயக் கொள்கைச் சபையினால் நிர்ணயிக்கப்பட்டவாறு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளுடன் ஓரிரவு கொள்கை வீதத்திற்கு இணைக்கப்பட்டுள்ளன.

5. ஓரிரவு கொள்கை வீதத்திற்கான மாற்றங்கள் அத்துடன்/அல்லது முன்கூட்டி நிர்ணயிக்கப்பட்ட எல்லைகள் மத்திய வங்கியின் மூலம் சந்தைக்கும் பொது மக்களுக்கும் அறிவிக்கப்படும்.

6. அதற்கமைய, பின்வரும் விதிகள் மத்திய வங்கி மூலமான பின்வரும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை நடாத்துவது தொடர்பில் பங்கேற்கின்ற நிறுவனங்களுக்கு ஏற்படுத்தைதாதல் வேண்டும் :

6.1 திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் மீள்கொள்வனவு ஒப்பந்த ஏலங்களுக்கு அத்துடன் நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களுக்கு விலைக்குறிப்பீடுகளைச் சமர்ப்பிக்கின்ற ஒவ்வொரு பங்கேற்கின்ற நிறுவனமும் இவ்விதிகளுடன் இணங்கியொழுகுதல் வேண்டும்.

6.1.1 ஓரிரவு கொள்கை வீதத்தில் அல்லது அதற்கு மேல் குறுகிய கால மீள்கொள்வனவு ஏலமொன்றின் கீழ் பங்கேற்கின்ற நிறுவனமொன்றின் மூலம் சமர்ப்பிக்கப்படும் ஏதேனும் விலைக்குறிப்பீடு நிராகரிக்கப்படும்.

6.1.2 ஓரிரவு கொள்கை வீதத்தில் அல்லது அதற்கு கீழ் குறுகிய கால நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலமொன்றின் கீழ் பங்கேற்கின்ற நிறுவனமொன்றின் மூலம் சமர்ப்பிக்கப்படும் ஏதேனும் விலைக்குறிப்பீடு நிராகரிக்கப்படும்.

7. திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் தொடர்பில் இவ்விதிகளுக்கும் ஏற்கனவே தொழிற்படுகின்ற அறிவுறுத்தல்களுக்கும் இடையில் ஏதேனும் ஒவ்வாமை காணப்படும் சந்தர்ப்பத்தில் இவ்விதிகளே மேலோங்கி நிற்றல் வேண்டும்.

இவ்விதிகளின் நோக்கத்திற்காக :

 - (i) “மத்திய வங்கி” என்பது, 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கி எனப் பொருள்படுதல் வேண்டும்.
 - (ii) “நாணயக் கொள்கைச் சபை” என்பது, 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட தீர்மானம் மேற்கொள்கின்ற குழு எனப் பொருள்படுதல் வேண்டும்.
 - (iii) “ஓரிரவு கொள்கை வீதம்” என்பது, மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலையினை உத்தியோகபூர்வமாக குறித்துக்காட்டி தொடர்பூட்டுவதற்கான அதன் கொள்கை வட்டி வீதம் எனப் பொருள்படுதல் வேண்டும்.
 - (iv) “துணைநில் வைப்பு வசதி வீதம்” என்பது துணைநில் வசதியின் கீழ் ஓரிரவு அடிப்படையில் பங்கேற்கின்ற நிறுவனங்களும் தனியான முதனிலை வணிகர்களும் (உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் தவிர முதனிலை வணிகர்களாக நியமிக்கப்பட்ட கம்பனிகள்) அவற்றின் மிகையான நிதியங்களை மத்திய வங்கியுடன் எவ்வீத்தில் வைப்புச் செய்யக்கூடியதாகயிருக்கின்றதோ அவ்வீதம் எனப் பொருள்படுதல் வேண்டும்.
 - (v) “துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம்” என்பது துணைநில் வசதியின் கீழ் ஓரிரவு அடிப்படையில் பங்கேற்கின்ற நிறுவனங்களும் தனியான முதனிலை வணிகர்களும் (உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் தவிர முதனிலை வணிகர்களாக நியமிக்கப்பட்ட கம்பனிகள்) மத்திய வங்கியிடமிருந்து எவ்வீத்தில் கடன் பெறக் கூடியதாகயிருக்கின்றதோ அவ்வீதம் எனப் பொருள்படுதல் வேண்டும்.
 - (vi) “பங்கேற்கின்ற நிறுவனங்கள்” என்பது, திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ், குறுகிய கால ஏலங்களுக்கு தகைமையடையவாக இருக்கின்ற நிறுவனங்கள் என்று பொருள்படுதல் வேண்டும். இது அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் அத்துடன் ஊழிய சேமலாப நிதியத்தையும் உள்ளடக்குகின்றது.

(vii) “குறுகிய கால மீள்கொள்வனவு ஏலம்” என்பது, மீள்கொள்வனவுக் கொடுக்கல் வாங்கல் ஒன்றின் வடிவிலான (திருவத் தன்மையினை ஈர்ப்பதற்கு) குறுகிய கால ஏலங்கள் என பொருள்படுதல் வேண்டும். குறுகிய கால ஏலத்தின் காலம் ஓரிரவு தோடக்கம் 7 நாட்களாக (ஒரு வாரம்) இருக்கல் வேண்டும்.

(viii) “குறுகிய கால நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலம்” என்பது, நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல் வாங்கல் ஒன்றின் வடிவிலான (திரவத் தன்மையினை உட்செலுத்துவதற்கு) குறுகிய கால ஏலங்கள் எனப் பொருள்படுதல் வேண்டும். குறுகிய கால ஏலத்தின் காலம் ஓரிரு தொடக்கம் 7 நாட்களாக (ஒரு வாரம்) இருத்தல் வேண்டும்.

EOG 11-0150